

أحكام الأطعمة والأشربة

உண்ணல், பருகல் பற்றிய சட்டங்கள்

அஷ்ஷய்க் ஹைகம் முஹம்மக் சர்ஹான்

முன்னால் மகிநா புனிக பள்ளி கலாசாலை ஆசிரியர்,
மஹுக் சுன்னாஹ் இணையகளை மேற்பார்வையாளர்.



உண்கூல், பருகல் பந்திய சட்டங்கள்.

திருக்குர்ஆன் வசனத்திற்கு அமைவாக, உணவுகள், குடிபானங்கள் ஆகியவற்றில் பொதுவிதி யாதெனில் ஹராமாக்கப்பட்டவற்றைத் தவிர ஏனைய அனைத்தும் ஹலால் ஆகும்.

உதாரணமாக: செத்தபிரானிகள், இரத்தம், பன்றி இறைச்சி, மதுபானம் ஆகியவற்றை குறிப்பிடலாம். இஸ்லத்தில் உட்கொள்ளத் தடைசெய்யப்பட்டவற்றைப் பொறுத்தவரை:

- பொதுவாக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தும் ஹராமாகும்.

திருமறை கூறுகின்றது :

“உங்களை நீங்கள் சிறித்துக் கொள்ள வேண்டாம்” (4:29)

- அடுத்தது அசுத்தமான உணவுகள், குடிபானங்கள்.

அல்குர்ஆனில் அல்லாஹ் அருவருப்பானவை, அசுத்தமானவை ஆகியவற்றை ஹராம் என குறிப்பிட்டுள்ளான்.

- அதேபோல் அனைத்து விதமான போதை வஸ்துக்களை உட்கொள்வதும் ஹராமாகும்.

நபி (ஸல்) கூறினார்கள் :

“போதை தரும் அனைத்தும் மதுபானமாகும்.
மதுபானம் அனைத்தும் ஹராமாகும்” (புகார்:5575)

குறிப்பாக இக்காலத்தில் தாராளமாக பயன்படுத்தப்படுகின்ற, ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்றுதான் புகைத்தல் பழக்கம். இதுவும் “அல் ஃகபாயித்” என குர்ஆன் கூறும் ஹராமானவற்றில் ஒன்றுதான். ஏனெனில், இதன் மூலம் மனிதனுக்கு ஆபத்துக்களும், தீராத நோய்களும் ஏற்படுகின்றன.

அதே போன்று, தூக்க மாத்திரைகள், ஊக்க மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதும் ஹராமாகும். ஏனெனில் இவையாவும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. சில இக்கட்டான சந்தர்ப்பங்களில் மாத்திரம் நம்பிக்கையான தரமான வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவாக இதை பயன்படுத்துவதில் தவறில்லை எனலாம்.

